

# கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2050 • ஜனவரி 4, 2020

Weekly E-paper • January 4, 2020



- சுப.வீரபாண்டியன்

பாதுகாப்புப் படை  
காவிப்படை

மா.உதயகுமார்

அரசியலும் மதமும்...?

தலையங்கம்

நூல் அறிமுகம்

1729

இக்லாஸ் உசேன்

# கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2050 • ஜனவரி 4, 2020

Weekly E-paper • January 4, 2020

## திருத்தி எழுதிய தீர்ப்பு

\* சுப.வீரபாண்டியன்

ஆளுங்கட்சி என்னும் அதிகாரம், அள்ளிக் கொட்டிய பணம் எல்லாவற்றையும் தாண்டி, எதிர்க்கட்சியான திமுக, உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்று வெற்றி முகம் காட்டியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி, இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியைக் கணக்கில் கொண்டு, தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்தது ஆளுங்கட்சியான அதிமுக.

ஆனால், மக்கள் முடிவை மாற்றிச் சொல்லியுள்ளனர். இன்னும் சில இடங்களுக்கு மட்டுமே முடிவு வரவேண்டி இருக்கும் சூழலில், 04-01-2020 காலை நிலவரப்படி மாவட்டக் கவுன்சில், ஒன்றியக் கவுன்சில் என இரு நிலைகளிலும், திமுக கூடுதல் இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி,

	திமுக	அதிமுக
மாவட்டக் கவுன்சில்	272	240
ஒன்றியக் கவுன்சில்	2,356	2,136

கடந்த பல ஆண்டுகளாக, உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அந்த வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.



பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் பிற கட்சிகளும், சுயேட்சைகளும் சில இடங்களில் வெற்றி பெறுவதுண்டு.

ஆனால் இம்முறை அந்த நிலையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. மிக மிகப் பெரும்பான்மையான இடங்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இந்த முடிவுகளும் கூட முழுமையானவை என்று சொல்ல முடியாது. பல இடங்களில் அதிமுக பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளது.

கடுமையான போராட்டங்களுக்குப் பின்பே திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்குகளை யார் முன்னிலையில் எண்ணினீர்கள் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், தேர்தல் அதிகாரியைப் பார்த்துக் கேட்க, அவர் விடை சொல்ல இயலாமல் தவிக்கும் காட்சி காணொளியாக நாடெங்கும் பரவிக் கொண்டுள்ளது.

இது, ஒரு பாணைச் சோற்றுக்கு ஒரு சோறு! இப்படித்தான் பல இடங்களில் நடந்துள்ளது.

எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி இத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்றுள்ள வெற்றி ஒரு மாபெரும் வெற்றியாகும்!

# பாதுகாப்புப் படையைக் கைப்பற்றும் காவிப்படை

● மா.உதயகுமார்

மூவண்ணக் கொடியை ஒரே வண்ணக் கொடியாக, காவிக்கொடியாக மாற்ற முயற்சி செய்வதைப் போலவே ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் முப்படைகளையும் காவிப்படையாக மாற்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.



இராணுவத் தலைவராகப் பதவியில் இருக்கும் போதே, ஜெனரல் பிபின் ராவத், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் பற்றியும், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சீண்டும் வகையிலும் அரசியல் பேசி இருக்கிறார். இவர் இராணுவக் கட்டுப்பாட்டை மீறி அரசியல் பேசியிருப்பது இது முதல் முறை அன்று. இதுவரை பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவை அனைத்தும் காவிக்கொள்கையோடு ஒத்துப் போகக்கூடியன. மற்ற நாடுகளிலெல்லாம் இராணுவத் தலைவர் இராணுவக் கட்டுப்பாட்டை மீறி அரசியல் பேசினால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் அல்லது குறைந்தபட்சம் எச்சரிக்கை விடுக்கும். ஆனால் இங்கு அவருக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. அவருக்கு மிக உயர்ந்த பதவியான, அதிகாரங்கள் கோபுரம் போல் குவிந்து கிடக்கும் முப்படைகளுக்கும் தலைவர் பதவியைப் பாஜக அரசு அவருக்காகவே உருவாக்கி வழங்கியிருக்கிறது. இது போன்ற நியமனங்களில் எந்தவொரு விதியையும் பா.ஜ.க பின்பற்றுவதில்லை.


காவிச் சிந்தனை உடையவர்களைக் காவலுக்கு வைப்பது என்பது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் பேராபத்தாகும். ஒரு இராணுவத் தலைவராக இருக்கும்போதே எல்லையைத் தாண்டி பேசும் இவர், முப்படைகளுக்கும் தலைவராக இருக்கும்போது எல்லை தாண்டிச் செயல்படமாட்டார் என்பது என்ன நிச்சயம்? கடமை தவறாமல் நடப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது உண்டு. ஆனால் கடமை தவற வேண்டும் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவரைத் தேடிப்பிடித்து மிகப் பெரிய பதவியை பாஜக அரசு வழங்கியிருக்கிறது.

அசாமில் பேசும்போது “Lebensraum” என்னும் வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழில் சொல்ல வேண்டுமானால், நாட்டின் வாழ்நிலத் தேவை, தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு. அதாவது ஹிட்லரின் நாசிப் படையின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை தான் இந்த “Lebensraum”. அதிக நிலப்பரப்பு, மக்கள் தொகை, உணவு உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களுக்காக ஹிட்லர் கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்றி அகண்ட ஜெர்மானிய இராஜஜியத்தை உருவாக்க நினைத்தார். இது தான் “Lebensraum” என்னும் கொள்கை. இந்த வார்த்தையைத் தான் அசாமில் பிபின் இராவத் பயன்படுத்தினார். ஹிட்லரின் நாசிப் படைக்கும் இந்துத்துவாவின் காவிப் படைக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை.

இராணுவம் என்பது மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இப்படி எல்லை மீறிப் பேசுவர்களை ஊக்குவித்து முப்படைகளுக்கும் தலைவர் பொறுப்பையும் கொடுப்பது என்பது எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இராணுவத்திற்கும் அரசுக்கும் இடையேயான அதிகார மோதல்களை உருவாக்கும். தற்போது பாஜக, ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை மதிக்காமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவது போலவே, இராணுவத்திற்கும் அரசிற்கும் இடையிலான மோதல்கள் வெடித்துக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சர்வாதிகார ஆட்சியை நோக்கித் திரும்பும் ஆபத்தும் இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட

பேராபத்தை பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

காவிச் சிந்தனை உடையவர்களை எல்லாத் துறைகளிலும் உள்நுழைப்பது போலவே தற்போது பாதுகாப்புத் துறையிலும் நுழைத்திருக்கிறது பா.ஜ.க. நாடு முழுதும் இராணுவத்தையும் துணை இராணுவத்தையும் குவிக்கவும் இவர்கள் திட்டம் வைத்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவக் கொள்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் NPR-NCR போன்ற திட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அப்போது எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இது முன்னேற்பாடாகவே தெரிகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படும் ஆபத்தான நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது.



முப்படைகளுக்கும் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பிபின் ராவத் பாதுகாப்புத்துறையை, பார்ப்பனர்களைப் பாதுகாக்கும் துறையாகவே செயல்பட வைப்பார் என்பதை நாம் உணர வேண்டும். முப்படையின் சீருடைகளும் கூட காவி உடையாக மாற்றப்படலாம். அண்டை நாடுகள் அமைதியாக இருந்தாலும் வழக்கம் போல் ஏதாவது பேசி உள்நாட்டுப் பிரச்சனைகளைத் திசை திருப்பும் பணி சிறப்பாக நடைபெறும்.

இன்னொரு நாசிப் படையை இங்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

ஆசிரியர்  
சுப.வீரபாண்டியன்

இணையதளம்  
www.keetru.com  
www.karunchattaiabooks.com

பொறுப்பாசிரியர்  
எழில். இளங்கோவன்

மின் அஞ்சல்  
karunchattai@gmail.com

ஆசிரியர் குழு  
உதயகுமார்  
வெற்றிச்செல்வன்  
ஸ்ரீவித்யா

டுவிட்டர்  
suba\_vee  
தொடர்புக்கு  
120 என்.டி. ராமராவ் தெரு  
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்  
சென்னை - 600 024

வெளியீடு:  
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தொலைபேசி: 044-2472 6408

## சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கருஞ்சட்டைப் பதிப்பகம்



இடம்: சென்னை நந்தனம், ஓய்.எம்.சி.ஏ,  
09-01-2020 முதல் 21-01-2020 வரை  
நேரம்: மாலை 3 முதல் இரவு 8.30 வரை,  
விடுமுறை நாட்கள்: காலை 11 முதல் இரவு 9 வரை

கருஞ்சட்டை பதிப்பகம் அரங்கங்கள் : 137,138

## திண்டுக்கல்லில் பீமா கோரேகான் வீரவணக்கம்



202-ஆண்டுகளுக்கு முன்பு மகராஷ்டிரம், பீமா நதிக் கரையில், கோரேகான் என்ற இடத்தில் பார்ப்பனிய பேஸ்வாக்களைப் போரிட்டு வெற்றியடைந்து, உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த, 1.1.2020 அன்று காலை திண்டுக்கல் பெரியார் சிலை முன்பு, புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

## சென்னை அண்ணா அறிவாலம்



3-1-2020- சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மதிவண்டிகளைத் தலைவர் தளபதி ஸ்டாலின் வழங்கினார். உடன் டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.

தமிழராய் வேர் பிடி! உலகெலாம் கிளை விரி!

## கருஞ்சட்டைத் தமிழர்

### அரசியலும் மதமும்...?

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற ஒரு விழாவில், பேசிய பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்ரா சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார்.

அரசியலும், மதமும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் அவர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசியலுக்கு மதம் தேவை, பாஜக நேர்மையாகச் செயல்பட்டு எது நல்லதோ அதையே நாட்டுக்குச் செய்கிறது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அரசியல் வேறு, மதம் வேறு என்பதை அவர் மறந்துவிட்டார்.

இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பற்ற நாடாக இந்தியாவைக் கருதுகிறது.

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் அரசியலில் மதம் கலக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் மதத்தை விட்டு விலகவில்லை. மதத்தை அது வலிந்து திணிக்கவும் இல்லை.

பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள் இருந்த நிலையிலும் முழு இந்தியாவும் மதத்தால் பிளவுபடவில்லை.

ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர மதத்தை கையில் எடுத்தது. மதக்கலவரங்களைத் தூண்டியது. மதமாச்சரியங்களை மக்கள் மத்தியில் விதைத்தது. விளைவு அமைதியற்ற நாடாக இன்று இந்தியா இருக்கிறது. காரணம் மதம், குறிப்பாக இந்து மதம்.

அண்மையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியரிமைத் திருத்தச் சட்டத்தால் இன்று நாடே போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

எதைப் பற்றியும் கவலைப்படாத பாஜக அரசு, 'தேசியக் குடிமக்கள் பதிவேடு' என்ற திட்டத்தை அடுத்த நடவடிக்கையாக கையில் எடுத்துள்ளது.

இவை இரண்டும் இந்திய மக்களை, குறிப்பாக பார்ப்பனர் அல்லாத மதம் சாராத அல்லது மதம் சார்ந்த அனைத்து மக்களையும் இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்குகிறது.

இந்தியாவின் அனைத்து மக்களிடையே, தாங்கள் அகதிகளாக்கப்படுவோம் என்ற அச்சம் மேலோங்கத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பேட்டில் விழாக்கள் என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தகாண்டு தொடங்கி, தீபாவளி, பொங்கல், குடியரசு நாள், சுதந்திர நாள், காந்தி பிறந்த நாள், இந்து பண்டிகைகள், சமண, பவுத்த, சீக்கிய, கிறித்துவ மத விழாக்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால், இந்தப் பட்டியலில் இசுலாமியர்களின் எந்த ஒரு விழாவும் தவறியும் இடம்பெறவில்லை. இன்று இசுலாமியர்கள், நாளை ஏனைய சமயங்களுக்கும் இது விரிவுபடாது என்பதற்கு என்ன நிச்சயம்?

அரசியலில் மதம் கலந்தால், அல்லது இணைந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இந்தச் சான்றுகள் போதும். மக்கள் பாஜக அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

# 1729

## நூல் அறிமுகம்

### ● இக்லாஸ் உசேன்

ஆயிஷா என்கிற அரைமணிநேரக் கதையின் மூலம் பள்ளிக்கூடம் பலிகூடமாக ஆகி விடக்கூடாது என்கிற ஆழமான கருத்தை விதைத்தவர் இரா. நடராசன். தன் பெயரையே ஆயிஷா இரா. நடராசன் என மாற்றிக்கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் விதத்தில் எளியநடையில் அறிவியல் கதைகளை ஏராளமாக எழுதிவருபவர். ஆயிஷா இரா.நடராசன் எழுதி, சமீபத்தில் வெளியான நூலே 1729 என்ற புத்தகம்.

கணிதமேதைகள் “ராமானுஜம்-ஹார்டி எண்” என அறியப்பட்ட 1729 என்னும் எண், புத்தகத் தலைப்பாகவும், இக்கதையில் ஏராளமான புதிர்களோடு நமக்குப் புதுமையான புரிதலுக்கும் வழிகாட்டுகிறது. கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கருத்தியலை உலகறியக் கொண்டேசேர்க்க எங்கல்ஸ் எப்படித் துணை நின்றாரோ, அப்படித்தான் ராமானுஜத்தின் கணித அறிவை உலகறியச் செய்தவர் ஹார்டி. ஆயிஷா கதையில் ஒரு சிறுமியை மட்டும் உலவவிட்ட இக்கதையாசிரியர், 1729 நாவலில் 27 குழந்தைகளை முக்கியப் பாத்திரங்களாக உலவவிட்டு இருக்கிறார்.


இந்த நாவலில் வரும் 27 குழந்தைகளுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவர்களுடைய பெற்றோர்களின் பொருளாதாரச் சூழலில் இக்குழந்தைகளைப் பராமரிக்க முடியாததால் பராமரிப்பு மையத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் மரணத்தை நோக்கி நடப்பவர்கள். ஒவ்வொரு வகையான மரணத்தோடு போராடிக்கொண்டு இருப்பவர்கள். குழந்தை பராமரிக்கும் உதவியாளரான மிஸ்டர் எக்ஸ் மூலம் இக்கதை சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலின் நாயகன் சரண் (இக்கதை தொடங்கும் முன்பே இறந்துவிடுகிறான்) என்கிற பையன். எண்களோடு விளையாடுபவன். இந்த விளையாட்டை மீதி உள்ள 26 பேருக்கும் கற்றுத் தருகிறான். எண்கள் விளையாட்டின் மூலம் தங்கள் நோயையும், நோயினால் ஏற்படும் வலியையும் மறந்து அனைத்தையும் எண்களின் வழியே புரிந்து வாழப் பழகிக்கொள்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

சரண், தனக்குப் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மடிக்கணிணி உதவியுடன் 1729.காம் என்கிற வலைத்தளத்தை உருவாக்குகிறான். விரைவில் அது உலகப்புகழ்பெற்ற வலைத்தளமாகிறது ஆனால் அதை யார் நடத்துகிறார்கள் என்பது அந்த 27 பேரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.

பராமரிப்பு இல்லத்தில் வாரம் ஒருநாள் நம்பிக்கை வட்டம் என்கிற கூட்டம் நடக்கும். அதில் அனைத்துக் குழந்தைகளும் கலந்து கொள்வார்கள். அவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தமைக்கு நன்றி கூறுவார்கள்.

இந்தப் பராமரிப்பு இல்லத்திற்குப் பெயர் வைக்கலாம் என ஒரு தீர்மானம் அங்கே கொண்டுவந்தபோது, அனைவரும் ஒருமித்த குரலில் 1729.com எனப் பெயர் வைக்கலாம் எனச் சொல்லிய போதுதான், மிஸ்டர் எக்ஸ் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துபோனார். மிஸ்டர் எக்ஸ் பராமரிப்புப்



பணிக்கு வந்து ஆறுமாத காலம் ஆனாலும், இன்றுதான் 1729 என்கிற உலகப் புகழ்பெற்ற கணிதப் புதிர் வலைத்தளத்தை நடத்துபவர்கள் நம் பிள்ளைகள் என அறிந்துகொள்கிறார்.

இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு 70 ஆயிரம் புதிய புற்றுநோய்க் குழந்தைகள் அடையாளம் காணப்படுகின்றன. தினந்தோறும் 300 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கிறார்கள். இப்படி அதிகளவு இறப்புக்கு நம்நாட்டில் மருத்துவ வசதி மிகவும் குறைவாக உள்ளதே முக்கியக்காரணம்.

புற்றுநோய் வருவதற்கு நாம் புகைபிடிக்க வேண்டிய அவசியமில்லை நம் அருகில் ஒருவர் புகைத்தாலே போதும், அது தந்தையாகக் கூட இருக்கலாம் என ஒரு குழந்தை சொல்வதும், இந்தக் குழந்தைகளைப் பராமரித்துப் பாதுகாக்க நிதியுதவி திரட்ட என, தன் வாழ்க்கையை இந்த மையத்திற்காக அர்ப்பணித்த மருத்துவர் மிஸ்டர் ஓய், அவருடைய கடந்த காலத் துயரங்கள் எனப் பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசிக்க நேர்கிறது. நாவலில் சொல்லப்பட்ட இந்தப் பச்சிளம் குழந்தைகளின் நோயும் வறுமையும் கொண்ட வாழ்க்கையை, நாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைவில் பார்க்கலாம்.

மருத்துவர் மிஸ்டர் இசட்-இன் முயற்சியால் ஒரு தனியார் அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கணித ஆற்றலைக் கண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 30ஆயிரம் ரூபாய் தருவதாகவும், அந்தப் பணத்தில் அக்குழந்தைகளுக்கு விருப்பப்பட்டதை வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தபோது அந்த 26 குழந்தைகளும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள்.

தங்களுக்குக் கொடுத்த பணத்தை மொத்தமாக்கி டெல்டா மாவட்டத்தில் புயல் தாக்கி முற்றிலும் சிதிலமடைந்த ஒரு பள்ளியைப் புனரமைக்க அந்த நிதியைக் கொடுப்பார்கள். இந்தக் குழந்தைகளின் அறிவும் வலியும் தியாகமும் நாவல் முழுக்க நம்மைச் சிலிர்த்தவைக்கும். இறுதியாக, குழந்தைகளின் நிதியால் கட்டப்பட்ட பள்ளியைத் திறந்துவைக்க 26 குழந்தைகளும் வரவேண்டும் என ஒரு வேண்டுகோள் வரும்.

அதற்கு மருத்துவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வேண்டுமென்றால் மூன்று நான்கு பேர் செல்லலாம் என மருத்துவர் சொல்லும்போது அக்குழந்தைகள் சென்றால் மொத்தமாகத்தான் செல்வோம், இல்லையென்றால் நாங்கள் செல்லமாட்டோம் என முடிவெடுக்க, இந்தக் குழந்தைகள் கொடுத்த நிதியால் கட்டப்பட்ட பள்ளியை இக்குழந்தைகளே திறந்துவைத்தார்களா..?

இப்பள்ளியைத் திறந்துவைக்கக் குழந்தைகள் வரும்போது ஓர் இன்ப அதிர்ச்சி தரலாம் என எண்ணியிருக்கும் மாவட்ட ஆட்சியரின் கனவு நிறைவேறியதா..? என நாவல் முழுக்கத் தன் எழுத்தாளுமையால் குழந்தைகளோடு பயணிக்க வைத்துள்ள ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு நம் நன்றிகள் பல. வாசிக்க மட்டுமல்லாது, வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டியாக இந்நாவல் அமைந்திருக்கிறது. ●